

# சிசல்

6.8.37. M. Jambulinga Gurukul

சிசல் - 1 பக்கம் - 1.

6.28  
 2  
 சிவமயம்.  
 M. JAMBULINGA GURUKAL, VIDWAN;  
 TAMIL PANDIT;  
 B. H. S. MUSIRI.  
 Dated 6.8.37

வ்யவஸ்தை ஜயா அயர் களபுக்கமனங்கடடு  
 ஜம் புலிங்கம் அநேக நமன்காரம்.

தமியேன் தங்கனா தப்பெடுக்காவ  
 நவனே. அவன் தேவரீர் திருமேன் நமற்கெடுதக  
 கேட்கக் கொள்கின் றேன்.

தயவுடனனுப்பிய திருவாரோக  
 கோளவகிடைக்கப்படித்தின் புதுகின் றேன்; ஆயி  
 றும் தயாகராஜ விவான லாத வென் லீட்புந்ரு  
 நிகரய அன்பர்கள் சேராமையானின்றுபோத  
 ன்க்குறித்துத்தமடி நாட்டின் தவக்குறையிற்ரு  
 னாங்கெதின் றேன். யான் இந்நூல் சம்பந்தமாக  
 சேலத்தவேன்புய காணிக் கைப்பாக்கியிருப்பின்  
 இவ்வளவென அறிவிக்க விதைக்கின் றேன்.

நற்க. சினமூட்கருகரு முன்னார்க்கை  
 த்ததிருமுகப்படி குறுந் தொகை வெளிவந் திருப்பின்  
 றயில் அவ்வது தபால் மெமாக அடியேற்குஒடுபிற்  
 யதுப்பவிருமய கின் றேன். (செய்யு குறையும்கையில்  
 அதுப்பயும்) 4க் போல்புலதுப்பி, விவையத்தபாவிற்  
 றொர்ப்பின் 2டனே மனியார்டர் அதுப்புவேன்.  
 2ஆம்போற் செய்க. இனி அடுத்தாற்போல் னை  
 வரக கூடிய நூல் இன்ன தென்றறிவிக்கப்பிரார்த்  
 தக்கின் றேன்

தமிழன்னை தன்பல்வண்பும் வெந்துத்  
 திகழத் தரங்கள் செந்திவாண்டவன் திருக்கைவே  
 போல் மினிர்ந்து பலகாலம்வரடித் திஞ்சவேசன்

அசல்

6.8.37. M. Jambulinga Gurukul.

அசல் - 1 பகல் - 1.

திருவடித்துணையச் சிந்தித்துவந்தீர்கள்  
மேன்.

சாமிநா தன்னடியைச் சார்ந்தாலே  
பேரமின வென்றே யுகல்.  
நநடுநடுசே

திருவடம்  
தங்கள் திருவடித் தொண்டன்  
அநேக நமஸ்காரம்  
மா. ஜம் புனிங்கம்.

# நகல்

M. Jambulinga Gurukul, Uidava

Jami. Pandit

B. H. S. Mysuru

6-8-37

ஸ்ரீ ஸ்ரீ ஐயா அவர்கள் அடிக்கமலங் கட்டு  
 ஜம்புலங்கம் அனேக நமஸ்காரம்  
 குடியேன் குங்கநாசிப் வடுக்கரல்  
 நவனே அவன் தேவரீர் திருமேனி நவந் ரகசூக  
 கேட்டுக் கண்களின்மேன்

குயவுடன் அறுப்பிய திருவாரூர்க் கோணவ  
 கிடைக்கப் படித்தின் புகழின்தேன் ஆயாநும் தியாகரா  
 ஜ விலாப மாதவையி ட்டுந் து நிறைய அன்பர்களை  
 சேராமையான் தி நின்ற பாதவேக்துறித்துத் தமிழ்  
 நாட்டின் தவக்குறையிற் கு அரங்குகள்தேன் யான்  
 இந்நான் சம்பந்தமாகச் செய்துத்தேன் ஸ்ரீ கணநினைப்  
 பாக்கியருப்பின் திவ்வானனை அறிவிக்க வினாக்கள்தேன்  
 நிற்கு.

சிந்தைக்கருகடு ஈன்னை கிடைத்திரு  
 குகப்படி குறுந்கொகை வளிவந்திருப்பின் வான் அன்பு  
 குபான் சேவக அடியேற்கு ஒருபிரதியனுப்பவிருட்பு  
 கிள்தேன். (செவயுகிறையும் வணகயன் அனுப்பும்)  
 புகழேன் ஸ்ரீ அறுப்பி வினையைத் வினையத் துபலன்  
 குறிய்ப்பன் உடனே மணியார்பர் அனுப்பு வேன். உலகு  
 போற்செய்க. இனி அடுத்தார் போல் வளங்கரக் கபுய  
 னான் கிண்கொன்றிவாக்கப் பாராந்திக்கிணை. குடியேன்  
 னே குன் பல்வகைக் கிணியுடல் வந்துத் திவகுத்திவ்குன்  
 செந்தியாண் டனத் திருக்கொடைப் போல் பல்வகைப்ப  
 சிற் செசைத் திருவடித்தேனையச் சிந்தித்து வந்திக்  
 கிள்தேன்.

சாமிநா குன்வகுணம் சாந்திவே அன்னை  
 போகிடு வளந்தே யன்

திவ்வானம்.

குங்கல் "திவகுத் தொன்னை  
 அனேக நமஸ்காரம்

மா. ஜம்புலங்கம்

# நகல்

26

0-8-1937

Handwritten text in Tamil script, mostly illegible due to fading.

Handwritten text in Tamil script, mostly illegible due to fading.

சீவகாமசுந்தரி காவியம்  
பாடல்  
சுமந்திரம் 1937

Handwritten text in Tamil script, mostly illegible due to fading.

சீவகாமசுந்தரி காவியம்

285

Handwritten mark or symbol inside a circle.

Handwritten text in Tamil script, mostly illegible due to fading.

Handwritten text in Tamil script, mostly illegible due to fading.